

16th November 2021

To,

National Stock Exchange of India Limited
Exchange Plaza, 5th Floor, Plot No.C/1,
G Block, Bandra - Kurla Complex
Bandra (E), Mumbai - 400051
Scrip: RADAAN

BSE Limited,
2nd Floor, New Trading Wing,
Rotunda Building, P. J. Towers,
Dalal Street, Mumbai - 400001
Scrip:590070

Dear Sirs,

Sub: Newspaper advertisement pertaining to financial results of Q2 FY 2022

Please find enclosed herewith copies of the newspaper publication pertaining to financial results of the Company for the quarter ended 30th September 2021. The advertisements were published in English and Tamil newspapers on 15th November 2021.

Thanking you,

For Radaan Mediaworks India Limited



Kanhu Charan Sahu
Company Secretary

சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஓ.பன்னீர்செல்வம் சென்று ஆறுதல்; நிவாரண உதவிகளை வழங்கினார்

சென்னை, நவ. 15- சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சென்று ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை தியாகராஜ நகர் மற்றும் அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அன்னை சத்யா நகர், திருகுமரபுரம், பத்தமுத்தூர் பகுதிகளையும், எழுப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிரிர்சென் ரோடு, புதுப்பேட்டை பகுதிகளையும், துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்டே பி.ஆர்.என், தோட்டம் பகுதியையும், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொற்கைப்பேட்டை, நேரு நகர், சுமாமி குடியிருப்பு, காசிமேடு பகுதிகளையும், பெரும்புள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடுங்குயூர் பகுதியையும் நேரில் சென்று ஆய்வு செய்து, அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, ஆறுதல் கூறி, உணவு மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்வுகளின்போது, மென் சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டச் செயலாளரும், தியாகராஜ நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திரு.நகர் பி. சத்யா, வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நா. பாலசுந்தரன், வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.கோகுலத்திரா, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர். கமலக்கண்ணன், கழக மாணவரணிச் செயலாளர் எஸ். ஆர். விஜயகுமார், வந்தக்க அணிச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வி.என்.பி. வெங்கடராமன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை செல்வராஜ், எம். ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஏ. சுப்புரத்தினம், தேர்தல் பிரிவு துணைச் செயலாளர் அம்மன் பி. வைரமுத்து, ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர்கள் டி. ரமேஷ் மற்றும் டி. மாறன், எம். ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் வி. இராமச்சந்திரன், செய்தித் தொடர்பாளர் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு சென்னை மண்டலச் செயலாளர் கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர் சசிரேகா, ராயபுரம் மனோ மற்றும் பகுதிச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், துறைமுகம் சட்டமன்ற தொகுதி, 56 வது வட்டம், பிஆர்என் காடன் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாவட்டச் செயலாளர் நா.பாலசுந்தரன் ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள் வழங்கினார். அனைத்துலக எம். ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் இராயபுரம் ஆர்.மனோ மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.

ஆந்திராவிலிருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட 1,500 கிலோ போதை பொருள் பறிமுதல்

மும்பை, நவ. 15- ஆந்திராவில் இருந்து மும்பைக்கு கடத்தப்பட்ட 1,500 கிலோ போதை பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

குஜராத் பல் கோடி ரூபாய் மதிப்புள்ள 120 கிலோ எடை கொண்ட போதை பொருளை (ஹெராயின்) குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், மராட்டியத்தின்

மாவட்டத்தில் விரைந்தபட்டினம் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தி செட்டம்பர் மாதம் முந்திரா துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

ஜல்காவன் மாவட்டத்தில் விரைந்தபட்டினம் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் இருந்து கடத்தி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து, அவர்கள் 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடத்தி செட்டம்பர் மாதம் முந்திரா துறைமுகத்தில் இருந்து 3 ஆயிரம் கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டு இருந்தது அதிர்ச்சி ஏற்படுத்தியது.

Table with 6 columns: வ.எண், விவரங்கள், முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த அரையாண்டு, முடிந்த அரையாண்டு, முடிந்த ஆண்டு. Includes financial data for various departments.

Table with 6 columns: வ.எண், விவரங்கள், முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த அரையாண்டு, முடிந்த ஆண்டு. Includes financial data for various departments.

சாலையில் பள்ளம்: சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, நவ. 15- சாலையில் பள்ளம் ஏற்பட்ட காரணத்தால் சென்னையில் பின்வரும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மயிலாப்பூர் ஆர்.கே.மட்டம் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், இலகு ரக வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மாநகர பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள், லஸ் சந்திப்பிலிருந்து கச்சேரி சாலையை நோக்கி திருப்பிவிடப்படுகின்றது. பெரும்புள்ளி ரோடில் சாலை-அடிப்புலம் சாலை சந்திப்பில், சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், மாநகர பேருந்துகள் செல்ல முடியாத காரணத்தால் டவுட்டன் சந்திப்பில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் மாநகர பேருந்துகள் பிரிக்கலின் ரோடு, ஸ்டிராஹன்ஸ் ரோடு வழியே புளியந்தோப்பு சென்றடையும். அதேபோல் புளியந்தோப்பில் இருந்து டவுட்டன் செல்லும் பேருந்துகள் ஸ்டிராஹன்ஸ் ரோடு, பிரிக்கலின் ரோடு, புரகவாக்கம் நெடுஞ்சாலை வழியாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

XXI ASSISTANT IN THE CITY CIVIL COURT CHENNAI

O.S.No. 2160 of 2021 STATE BANK OF INDIA SME Branch. Rep by its Deputy Manager, No.5, Jawaharal Nehru Road Ekkaduhangal, Chennai 600 097 -VS- Plaintiff Mr.K. Baskaran, 18/28 Chinnappa Street, Triplicane, Chennai-600 005 Residing at No. 53 A, TH Road, Thiruvottiyur, Chennai 600 019 Defendant

பெயர் மாற்றம்

Anthonisamy Sandhyagu தந்தை பெயர்: Anthonisamy, பிறந்த தேதி: 1.3.05.1968 4வது தெரு, O2, Ozhukaraipet, நெட்டியாம்பாளையம், புதுச்சேரி மன்றல்-605010 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி ANTHONISAMY SANDHYAGU MOSES என்று அழைக்கப்படுகிறேன்.

BEFORE THE HON'BLE VII ADDL FAMILY COURT AT CHENNAI O.P.No. 4463/2019 Nandhini @ Jeslin W/o.Sandeep@Prince, No.27, 25th Street, Poompukur Nagar, Kolathur, Chennai-600 099 ...Petitioner Vs Sandeep@Prince, S/o.Alexander.V.O.C.2nd Street,Vilasthi Nagar, Thannerkulam, Thiruvalur-602003.

BEFORE THE VI SMALL CAUSES COURT AT CHENNAI M.P.No. 3699 of 2019 M.C.O.P.No. 3558 of 2015 Savithri ... Petitioner / Petitioner -vs-

1. Keerthy 2. National Insurance Co. Ltd., ... Respondents/Respondents To M. Keerthy, S/o. Muthaiyan, G-2 Raghava Apts., New No 8, Old No. 26, VOC Main Road Kodambakkam, Chennai - 600 024. Please take notice that the above petitioner field a delay and restoration petitions before the Hon'ble VI Small Causes Court, Chennai and the same was come on 03.09.2021 and ordered paper publication to you returnable by 17.11.2021. Hence you are requested to appear before the Hon'ble VI Small Causes Court, Chennai at 10.30 a.m on 17.11.2021 otherwise the matter will be decided in your absence.

BEFORE THE VI SMALL CAUSES COURT AT CHENNAI M.P.No. 3600 of 2019

M.C.O.P.No. 3558 of 2015 K. Krishnamohan ... Petitioner/ Petitioner -vs- 1. Keerthy 2. National Insurance Co. Ltd., ... Respondents/Respondents To M. Keerthy, S/o. Muthaiyan, G-2 Raghava Apts., New No 8, Old No. 26, VOC Main Road Kodambakkam, Chennai - 600 024. Please take notice that the above petitioner field a delay and restoration petitions before the Hon'ble VI Small Causes Court, Chennai and the same was come up on 16.09.2021 and ordered paper publication to you returnable by 18.11.2021. Hence you are requested to appear before the Hon'ble VI Small Causes Court, Chennai at 10.30 a.m on 18.11.2021 otherwise the matter will be decided in your absence.

பெயர் மாற்றம்

Lydia Selvaraj தந்தை பெயர்:Selvaraj, பிறந்த தேதி: 14.04.1985 நெ.14, H-பிளாக், ராமகாமத்துபுரம், தியாகராஜ நகர், சென்னை-600017 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி LIDIYA SELVARAJ என்று அழைக்கப்படுகிறேன்.

NAME CHANGE

I, PRIYANKA YATHRA SANTHA LAKSHMI holder of Indian Passport No:S406218 issued at CHENNAI on 20/08/2018 and Permanent Resident of No 12 9TH CROSS STREET BHAVANI NAGAR DHARAPADAVEDU KATPADI VELLORE PIN 632007 TAMIL NADU INDIA and presently Residing at FLT NO 309 AL RIGGA BLDG DEIRA DUBAI do hereby change my name from PRIYANKA YATHRA SANTHA LAKSHMI to PRIYANKA YATHRA (GIVEN NAME) VIJAYAKUMAR (SURNAME) with immediate effect.

BEFORE THE HON'BLE IX ASSISTANT CITY CIVIL COURT AT CHENNAI E.A.No. 4/2021 in E.P.No. 4337/2013

Madurai ...Petitioner/Decree Holder Vs Dharman (died) and others ...Respondents/Judgment Debtors

To 1) Kala, W/o. Kubendran 2) Karthick, S/o. Kubendran Bothe residing at No. 11/1A, Gopal Street, Bharathi Block, Jafferkhanpet, Chennai-600 083 ...13&14 Respondents/Judgment Debtors Please take notice that the above matter filed by our client to implement the 13th & 14 Respondents as 13th & 14th Judgment Debtor in the above execution petition in E.P.No. 4337/2013. The above matter came up before The Hon'ble IX Assistant City Civil Court At Chennai on 09.11.2021 and the Hon'ble Court was pleased to order notice to you through paper publication returnable by 26.11.2021. Therefore you may appear in person or through pleader in the above matter on 26.11.2021 before the Hon'ble IX Assistant City Civil Court At Chennai, otherwise the above matter will be decided in your absence.

என் பி சிட்டிவோர் லிமிடெட்

Regd. Office: SIB House, T. B. Road, Mission Quarters, Thiruvir, Kerala - 680 001 Tel: +91-487-2420020 Fax: +91-487-2442021 E-mail: sibcorporates@sbib.co Website: www.southindianbank.com Corporate Identity Number: L65191KL1929PLC001017

Table with 4 columns: வ.எண், விவரங்கள், முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த காலாண்டு, முடிந்த அரையாண்டு, முடிந்த ஆண்டு. Includes financial data for various departments.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

பெயர் மாற்றம்

Mageshwaran Paulsamy தந்தை பெயர்: Paulsamy.S, பிறந்த தேதி:12.06.1979 நெ.1/16, 12வது CR தெரு, வெங்கடேசுவர நகர், ராமபுரம், திருவள்ளூர்-600089 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி MAHESHWARAN PAULSAMY என்று அழைக்கப்படுகிறேன்.

MONDAY 15 NOVEMBER 2021

India's climate dilemma

India faces a difficult choice that will have consequences for the world. No country's energy needs are expected to grow faster in coming decades than India's. Even under the most optimistic projections, a part of the demand must be met by dirty coal power -- a key source of heat trapping carbon emissions. India can either compromise on development needed to lift millions from poverty, or it can continue burning coal from the country's vast domestic reserves, said India's top environmental official Rameshwar Prasad Gupta in New Delhi, the week before the United Nations climate summit at Glasgow, known as COP26. With just days remaining for the crucial talks, a fundamental question remains: Will there be enough carbon space in the atmosphere for India's developmental needs to coexist with the global ambition of limiting warming to 1.5

degrees Celsius (2.7 degrees Fahrenheit) since pre-industrial times. Last week, Indian Prime Minister Narendra Modi announced that the country would aim to stop adding greenhouse gases to the atmosphere by 2070 -- two decades after the US, and at least 10 years later than China. But this will only shave off a tenth of a degree of the world's warming, said climate scientist Niklas Hohne, of the NewClimate Institute and the Climate Action Tracker. And India's short-term targets for 2030 - increasing its current capacity of non-fossil fuel electricity to 500 gigawatts and using green energy to meet half of its needs, cutting carbon emissions by a billion tons compared with previous targets, and reducing the carbon intensity of its economy by 45 per cent - wouldn't have any impact, said Hohne. But experts said these goals are ambitious for India, considering its developmental status and

will be far from easy. For instance, India will have to triple its non-fossil fuel capacity in less than a decade. And for that, its power sector will have to completely reimagine itself. States, whose entire economies have centered around coal for centuries, will have to diversify. Land, which is in short supply in the crowded subcontinent, will be required for sprawling solar parks. Even as the Indian delegation to COP26 returned with little hopes of mitigating global woes, the New Delhi government asked people to stay indoors as much as possible due to highly increasing pollution levels in the National Capital Region. Almost all stations across the National Capital Region recorded an AQI under the 'severe' category. The alarming pollution levels were further accentuated by the farm fires that accounted for nearly 35 per cent of the pollution.

Congress to go it alone in all 403 seats in UP

Priyanka rules out alliance in assembly polls

Bulandshahr/ Lucknow, Nov 15: The Congress will not enter into an alliance with any political party and contest all the 403 seats in the 2022 Uttar Pradesh polls on its own, party leader Priyanka Gandhi Vadra announced on Sunday. A tweet from the Uttar Pradesh unit of the Congress said Priyanka Gandhi made the declaration on the plea of the party workers. Ruling out an electoral tie-up in Uttar Pradesh, the Congress general secretary said the leaders of the Samajwadi Party (SP) and the Bahujan Samaj Party (SP) were nowhere to be seen even when the 2017 Unnao rape case and the Hathras gangrape-and-murder case in 2020 rocked the country, adding that only the Congress was fighting for the people. According to sources in the Congress, she said the party fought for the people's agenda over the last five years

in the state and added that on the basis of its organisational strength, it would go to the polls and give an opportunity to the party cadre. Addressing Congress workers at the Pratigya Sammelan - Lakshya 2022 in Bulandshahr's Anoopshahr, Priyanka Gandhi stressed on the importance of the Uttar Pradesh polls for the party, calling it a "do-or-die" situation. She held talks with around 7,400 party workers from 14 districts of the state in Bulandshahr. Priyanka Gandhi's declaration of the Congress going solo in the Uttar Pradesh polls assumes significance as in recent days, the grand old party was seen favourably inclined towards the Rashtriya Lok Dal (RLD) of Jayant Chaudhary. Priyanka Gandhi and the RLD chief had together travelled to Delhi from Lucknow recently in a Chhatisgarh government plane, triggering the speculation. Congress leader Pramod Krishnam was also seen at the launch of Pragatisheel Samajwadi Party (Lohia) leader Shivpal Singh Yadav's "rath yatra" in Mathura. Emphasising that the electoral contest can only be won by strengthening the party at the booth level, Priyanka Gandhi called upon the Congress workers to bolster the booth committees. She asked the party cadre to be active on social media and post all party activities on various social networking platforms. Taking a jibe at the ruling BJP, she said the saffron party has no respect for the freedom movement as its leaders did not shed blood and sweat for the country's independence, and added that only leaders such as Mahatma Gandhi, Jawaharlal Nehru, Sardar Vallabhbhai Patel and BR Ambedkar envisioned freedom for the country. The Congress general secretary said her party had not only brought development in the country, but also promoted brotherhood and harmony.

Jaishankar talks strategic ties with Abu Dhabi Crown Prince

Abu Dhabi, Nov 15: External Affairs Minister S. Jaishankar on Sunday called on Crown Prince of Abu Dhabi and Deputy Supreme Commander of the UAE Armed Forces Sheikh Mohamed bin Zayed Al Nahyan and discussed with him the comprehensive strategic partnership. Jaishankar, who arrived in the UAE on Saturday, said that he is deeply honoured to meet the Crown Prince. Deeply honoured to call on HH @ Mohamed Bin Zayed. Value his continued guidance in development of our Comprehensive

Strategic Partnership, the minister said on Twitter. Jaishankar conveyed the greetings of Prime Minister Narendra Modi to Sheikh Mohamed, and his best wishes of more progress and prosperity for the UAE and further development for bilateral ties, Gulf News reported. The Crown Prince of Abu Dhabi reciprocated his greetings to the Prime Minister of India and wished more development, progress and stability for the friendly people of India, it said. During the meeting, the parties discussed the strategic ties between the UAE and India and

ways to boost them in the best interest of the two friendly peoples, the report added. Meanwhile, the Sarang aerobatics team and the Tejas aircraft of the Indian Air Force (IAF) showcased their flying skills on the opening day of the Dubai Airshow on Sunday. Five Dhruv advanced light helicopters (ALHs) of the Sarang team, 10 BAE Hawk 132 aircraft of the Suryakiran team and three LCA Tejas aircraft are participating in the show that will conclude on Thursday. The IAF has been

invited to the Dubai Airshow by the UAE government to perform along with some of the best aerobatics and display teams in the world, including the Saudi Hawks, the Russian Knights and the UAE's Al Fursan. While the Sarang team of the IAF has previously participated in the Al Ain Grand Prix in the UAE in 2005, the Suryakiran team and the Tejas aircraft are displaying their swashbuckling aerial manoeuvre for the first time in the Gulf nation, according to officials.

Scientists sceptical about climate deal feasibility

Glasgow, Nov 15: While world leaders and negotiators are hailing the Glasgow climate pact as a good compromise that keeps a key temperature limit alive, many scientists are wondering what planet these leaders are looking at. Crunching the numbers they see a quite different and warmer Earth. In the bigger picture I think, yes, we have a good plan to keep the 1.5-degree goal within our possibilities, United Nations climate chief Patricia Espinosa told The Associated Press, referring to the overarching global goal of limiting warming to 1.5 degrees Celsius (2.7 degrees Fahrenheit) since pre-industrial times.

OMNI AXS' SOFTWARE LIMITED

CIN L30006TN1992PLC022439 Regd.office; New No 32, Old No. 106, Dr. Ranga Road, Mylapore, Chennai 600 004. Ph: 6379803477

Unaudited Financial Results for the Quarter / Half Year ended September 30, 2021 (Rs. in Lacs except per share data)

Table with 7 columns: Sr. No., Particulars, Quarter Ended (Unaudited, Unaudited, Unaudited), Half year Ended (Unaudited, Unaudited), Year Ended (Audited). Rows include Income, Expenses, Profit/(Loss) from Ordinary Activities, etc.

STATEMENT OF ASSETS AND LIABILITIES

Table with 4 columns: Sr. No., Particulars, "As at 30th Sep, 2021" (Unaudited, Audited), "As at 31st Mar, 2021" (Unaudited, Audited). Rows include ASSETS (Current, Non-Current), EQUITY AND LIABILITIES (Equity, Liabilities).

Statement of cash flows for the half year ended 30th September, 2021

Table with 4 columns: Sr. No., Particulars, For the half year ended 30th September 2021 (INR Lacs), "For the year ended 31st March, 2021" (INR Lacs). Rows include Cash flow from operating activities, investing activities, financing activities, etc.

Notes: 1 The figures for the corresponding previous period have been regrouped / reclassified wherever necessary, to make them comparable. 2 Provision for taxation includes provision for current income tax and deferred tax. 3 The Company has only one business segment in which it operates viz Software Services and related activities. 4 These results have been subjected to limited review by the Statutory Auditors. 5 The above result for the quarter / half year ended September 30, 2021 have been reviewed by the Audit Committee meeting held on November 13, 2021 and approved by the Board of Directors in their meeting held on November 13, 2021

For OMNI AXS SOFTWARE LIMITED Sd/- S N Madhavan WTD & Company Secretary DIN: 02296815

Date: 13-11-2021 Place: Chennai

INTEGRAL COACH FACTORY The following e-tender has been published in the IREPS website. Firms are requested to login to www.ireps.gov.in and quote against the tender. Manual Quotations will not be entertained for the tender.

RADAAN MEDIWORKS INDIA LIMITED CIN:L92111TN1999PLC043163 No.14, Jayammal Road, Teynampet, Chennai - 600018 | Ph.+91-44-2431 3001 | Fax: 91-44-2431 3008 | email - info@radaan.tv | website - www.radaan.tv EXTRACT OF UNAUDITED CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED 30/09/2021

Date :13/11/2021 Place : Chennai R.Radikaa Chairperson & Managing Director